

## பீசீசீ லங்கா லிமிட்டட் - 2016/2017

---

பீசீசீ லங்கா லிமிட்டட்டின் 2017 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்தினத்தில் முடிவுற்ற ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதன மாற்றக் கூற்று மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கமளிக்கும் தகவல்களது பொழிப்பினை உள்ளடக்கிய 2017 மார்ச் 31 இல் முடிவுற்ற ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம், எனது பணிப்பின் கீழ், கணக்காய்வு செய்யப்பட்டன. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் என்னால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனக் கருதப்படும் மீளாய்வாண்டினது கம்பனியின் செயற்பாடுகள் தொடர்பான எனது அவதானிப்புரைகள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

### 1.2 நிதிக்கூற்றுக்களுக்கான பணிப்பாளர் சபையின் பொறுப்பு

---

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு இயலுமானவாறு தேவையான உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தீர்மானிப்பது பணிப்பாளர் சபையினது பொறுப்பாகும்.

### 1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

---

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையான என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளன. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் கம்பனியின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. சபையினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் சபையினால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

#### 1.4 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

நிதிக்கூற்றுக்களில் காணப்படும் ரூபா 36,219,153 கொடுப்பனவு செய்ய வேண்டிய பெறுமதி சேரி வரி உள்ளாட்டு இறைவரித் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்ட மீதியுடன் இணங்காததுடன், கணிப்பிடுதல் மற்றும் வரி தொடர்பான அறிக்கைகள் இன்மை காரணமாக அப்பொறுப்புகள் விசுவாசமானவையா என்றும் சரியானவையா என்றும் மேலும் பரிசீலிக்க முடியாதிருந்தது.

### 2. நிதிக்கூற்றுக்கள்

#### 2.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இவ்வறிக்கையின் முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான பந்தியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விடயங்களால் எழும் தாக்கங்களைத் தவிர, நிதிக்கூற்றுக்களில் 2017 மார்ச் 31 இல் உள்ளவாறான வரையறுக்கப்பட்ட பீசீசீ லங்கா லிமிட்டெட் நிதி நிலைமை மற்றும் அத்தினத்தில் முடிவுற்ற ஆண்டிற்கான அதன் நிதிச் செயற்பாடுகள் மற்றும் காசுப் பாய்ச்சல் என்பன இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கிணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையைத் தோற்றுவிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### 2.2 ஏனைய சட்டபூர்வ மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைகள் தொடர்பான அறிக்கை

2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச்சட்டத்தின் 163(2) ஆம் பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்கள் என்னால் தெரிவிக்கப்படுகின்றன.

(அ) அபிப்பிராயத்திற்கான அடிப்படையும் கணக்காய்வின் நோக்கெல்லையும் வரம்புக்குட்படுத்தலும் மேற்கூறியவாறு அமையும்.

(ஆ) முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படைப் பந்தியில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்கமைய கணக்காய்விற்குத் தேவையான சகல தகவல்களும் விளக்கமளித்தலும் என்னால் பெறப்பட்டதென்றும், எனது பரிசீலனையின் மூலம் தெரியும் விதத்தில் கம்பனியானது முறையான கணக்கீட்டு அறிக்கைகளைப் பேணியுள்ளதென்றும், கம்பனியின் நிதிக் கூற்றுக்கள் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச்சட்டத்தின் 151 ஆம் பிரிவில் உள்ள தேவைகளுக்கேற்ப அமைந்துள்ளது என்பதும் எனது அபிப்பிராயமாகும்.

#### 2.3 பெற வேண்டிய மற்றும் கொடுப்பனவு செய்ய வேண்டிய கணக்குகள்

2017 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்றில் சுட்டிக் காட்டப்பட்ட ரூபா 75,405,335 கொடுப்பனவு செய்யப்பட வேண்டிய கணக்குகளின் மீதி 10 ஆண்டுகளுக்கு அதிகமாகத் தீர்வு செய்யப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாதிருந்தன.

### 3. நிதிசார் மீளாய்வு

#### 3.1 நிதிப் பெறுபேறுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், கம்பனியின் மீளாய்வாண்டிற்கான நிதிப் பெறுபேறு ரூபா 21,687,424 நிகர இலாபமாகும். இதற்கொப்பான கம்பனியின் முன்னைய ஆண்டின் நிகர இலாபத்தில் ரூபா 3,206,572 ஆகும். இதனால் முன்னைய ஆண்டைவிட மீளாய்வாண்டில் நிகர இலாபத்தில் ரூபா 18,480,852 அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. மீளாய்வாண்டின்து மொத்த இலாபம் ரூபா 5,061,311 அதிகரித்தும் ஏனைய வருமானம் ரூபா 15,640,055 அதிகரித்தும் இருந்தமையே மேற்படி நிதிப் பெறுபேற்றின் அதிகரிப்புக்கான பிரதான காரணமாகும்.

### 3.2 பகுப்பாய்வுடனான நிதிசார் மீளாய்வு

| விகிதம்            | 2016/2017 | 2015/2016 |
|--------------------|-----------|-----------|
|                    | %         | %         |
| மொத்த இலாப விகிதம் | 8         | 5         |
| நிகர இலாப விகிதம்  | 18        | 8         |

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கம்பனியின் நிகர இலாப விகிதம் 10 சதவீதம் அதிகரித்தபோதும், மொத்த இலாப விகிதம் 3 சதவீதம் மாத்திரமே அதிகரித்திருந்தது. கம்பனியின் செயற்பாட்டு நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்களிக்காத கழிவுப் பொருள் விற்பனை மற்றும் கடைகளை வாடகைக்கு வழங்குதல் போன்றவற்றின் மூலம் பெறப்பட்ட வருமானம் அதிகரித்தமையே இந்த அதிகரிப்புக்கான பிரதான காரணமாகும்.

### 4. செயற்பாட்டு மீளாய்வு

#### 4.1 செயலாற்றல்

##### 4.1.1 நடவடிக்கைகளும் மீளாய்வும்

மீளாய்வாண்டினதும் முன்னைய ஆண்டினதும் பிரதான உற்பத்திப் பொருட்களதும் ஏனைய வருமானத்தினதும் பங்களிப்பு பின்வருமாறு.

| உற்பத்தி செய்யப்பட்ட பொருள் / வருமான விடயம் | பங்களிப்பு |            |
|---|------------|------------|
|   | 2016/2017  | 2015/2016  |
|   | ரூபா       | ரூபா       |
| சவர்க்காரம்                                 | 43,847,227 | 35,770,989 |
| தேங்காய் எண்ணெய்                            | 88,642,648 | 59,945,350 |
| டிர்ம் ஷீட்                                 | 110,185    | 4,930,994  |
| வாடகை வருமானம்                              | 59,484,932 | 54,637,606 |

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) மீளாய்வாண்டில் சவர்க்கார உற்பத்திப் பிரிவின் வருமானம் 23 சதவீதம் அதிகரித்திருந்தது. சவர்க்கார உற்பத்திக்கான தொடர் கோரிக்கைகள் நிலவியபோதும், தற்போது உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் கொழும்பு, கண்டி, அநுராதபுரம், கம்பஹா மாவட்டத்தின் சில நிறுவனங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், கம்பனியின் உற்பத்தி போதியளவு இல்லாததும் கொள்வனவாளர்கள் 03 மாத கால கடன் வரம்பைக் கோரியுள்ளபோதும், அதனை வழங்க முடியாமையால் சந்தை வரிவாக்கத்தை மேற்கொள்வது பிரச்சினைக்குரியதாக இருந்தது.

(ஆ) முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டின்போது எண்ணை வடிகட்டும் பிரிவின் வருமானம் 48 சதவீதம் அதிகரித்திருந்தது. உற்பத்தி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் சந்தையில் உள்ள ஏனைய வகை தேங்காய் எண்ணெயை விட தரம் மிக்கதாக உள்ளதை ஆய்வு கூட அறிக்கைகள் தெளிவுபடுத்தியிருந்தன. எனினும், பிரசார நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் அல்லது விற்பனை மேம்பாட்டு முறை மூலம் அதிகரித்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் முகாமைத்துவம் கவனம் செலுத்தியிருக்கவில்லை.

## 4.2 முகாமைத்துவ நடவடிக்கைகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) இலங்கை ஹோட்டல் கூட்டுத்தாபனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்குக் கம்பனி ரூபா 10,000,000 முதலீடு செய்திருந்தபோதும், இவ்வறிக்கைத் தினம் வரை அதற்கான நலன் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
- (ஆ) கம்பனி பிரதானமாக சவர்க்கார உற்பத்தி, தேங்காய் எண்ணெயை வடி கட்டுதல், டிரம்ஷீட் விற்பனை, பெரும் களஞ்சிய இயந்திர ஆலை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், 2016 ஆம் ஆண்டு தொடக்கம் டிரம்ஷீட் விற்பனையையும் பெருங் களஞ்சிய இயந்திர நடவடிக்கைகளையும் நிறுத்தியிருந்தது. எனினும், கடந்த 03 ஆண்டுகளின்போது எண்ணெய் வடிகட்டுதல் பிரிவின் வருமானம் துரித முன்னேற்றத்தை அடைந்திருந்தது. எவ்வாறாயினும், கம்பனிக்குச் சொந்தமான 12 ஏக்கர், 03 றூட், 8.77 பார்ச்சர்ஸ் உடையதும், ரூபா 8,193,775,600 கிரயமுடையதுமான காணி அமைச்சரவை அங்கீகாரத்துடன் அரசுடமையாக்கப்பட்டிருந்தது. அதனால் கம்பனி நிலைத்து நிற்பது சர்ச்சைக்குரியதானது. ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிலைமையைத் தீர்வு செய்வதற்கும் கம்பனியை நடாத்திச் செல்வதற்குப் பொருத்தமான காணியைப் பெறுவதற்குமேன பொது முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சால் வல்லுநர் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. குழுவின் அவதானிப்புகளுக்கும் பரிந்துரைகளுக்கும் அமைய கம்பனியை மீள வியூகப்படுத்துவது சம்பந்தமாக அமைச்சரவைக் குறிப்பு ஒன்று தயாரிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டின்போது அமைச்சரவையின் அங்கீகாரத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

## 4.3 பயன்படுத்தப்படாத சொத்துக்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 2015 ஆம் ஆண்டின்போது ரூபா 2,234,226 கொடுப்பனவு செய்து பழுதுபார்க்கப்பட்ட சவர்க்கார உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Soap noodle plant இயந்திரம் ஒன்று 2018 வரை உற்பத்திக்குப் பயன்படுத்தப்படாதிருந்தது.
- (ஆ) 2016 தொடக்கம் டிரம்ஷீட் உற்பத்தி நிறுத்தப்பட்டமையால் அந்த இயந்திரக் கூடத்திற்குச் சொந்தமான ரூபா 1,123,434 பெறுமதியான இயந்திர சாதனங்கள் மற்றும் ரூபா 2,651,181 பெறுமதியான டிரம்ஷீட் கையிருப்பும் அந்த ஆண்டு தொடக்கம் பயனற்றிருந்தன.

## 5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

### 5.1 நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்

2015 சனவரி 27 ஆந் திகதிய பீஈ/27 ஆந் திகதிய பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் பிரகாரம் சகல அரசு கம்பனிகளும் நிதியாண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் நிதிக்கூற்றுக்களைக் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குச் சமர்ப்பிக்க வேண்டுமாயினும், மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2017 யூலை 11 ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், திருத்தம் செய்யப்பட்ட நிதிக்கூற்றுக்கள் 2018 சனவரி 30 இலேயே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

## 5.2 ஆண்டறிக்கைகளைப் பாராளுமன்றத்தில் முன் வைத்தல்

---

2003 யூன் 02 ஆந் திகதிய பீஈஐ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 6.5.3 ஆம் பந்தியின் பிரகாரம் நிதியாண்டு முடிவுற்று 150 நாட்களுக்குள் ஆண்டறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டுமாயினும், 2014/2015 மற்றும் 2015/2016 ஆம் ஆண்டுகளது ஆண்டறிக்கைகள் இவ்வறிக்கைத் தினம் வரை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.

## 5.3 கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக்கள்

---

2010 டிசெம்பர் 14 ஆந் திகதிய 55 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் பிரகாரம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம் நடாத்தப்பட வேண்டுமாயினும், 2016/2017 ஆம் ஆண்டின் பொருட்டு ஒரு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம் மாத்திரமே நடாத்தப்பட்டிருந்தது.

## 6. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

---

கணக்காய்வின்போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுக் குறைபாடுகள் அவ்வவ்வபோது கம்பனியின் தலைவரது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. கம்பனியின் காணியைத் தவிர, முற்றாகத் தேய்மானத்திற்குள்ளானதும் பயன்படுத்தப்படுவதுமான ஏனைய சகல சொத்துக்களையும் மீளப் பெறுமதியிட்டுக் கணக்கிலிடாமையால் சொத்துக்களது கொண்டு செல்லப்படும் பெறுமதி நிதிக்கூற்றுக்களில் தெரிவிக்கப்படாதுள்ளதால் கணக்கீடு தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.